

O.S.No. : 92/2023

Dated: 05.03.2026

வா.சா.1: மாரியப்பன் ; த/பெ.சுடலை

வாதி தரப்பு முதல் விசாரணை தொடர்ச்சி:

எனது தரப்பில் கீழ்க்கண்ட ஆவணங்களை குறியீடு செய்ய வேண்டுகிறேன்.

1. 07.04.2015 மற்றும் 18.03.2014 தேதியிட்ட ரசீதுகள் 2 எண்ணிக்கை அசல் வா.சா.ஆ.1 வரிசை ஆக குறியீடு செய்யப்படுகிறது.
2. Green Mount Tea Industries வழங்கிய ரசீதுகள் 4 எண்ணிக்கை அசல் வா.சா.ஆ.2 வரிசை ஆக குறியீடு செய்யப்படுகிறது.
3. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் வழங்கிய ரசீதுகள் 4 எண்ணிக்கை அசல் வா.சா.ஆ.3 வரிசை ஆக குறியீடு செய்யப்படுகிறது.
4. காய்கறி பெற்றுக்கொண்டதற்கான ரசீதுகள் 18 எண்ணிக்கை அசல் வா.சா.ஆ.4 வரிசை ஆக குறியீடு செய்யப்படுகிறது.
5. வீட்டு வரி ரசீதுகள் 13 எண்ணிக்கை அசல் வா.சா.ஆ.5 வரிசை ஆக குறியீடு செய்யப்படுகிறது.

6. மின் கட்டண ரசீதுகள் 13 எண்ணிக்கை அசல் வா.சா.ஆ.6 வரிசை ஆக குறியீடு செய்யப்படுகிறது.
7. வாதியின் குடும்ப அட்டை ஒளி நகல் அசலுடன் ஒப்பிட்டு பார்த்து வா.சா.ஆ.7 ஆக குறியீடு செய்யப்படுகிறது.
8. வாதியின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஒளி நகல் அசலுடன் ஒப்பிட்டு பார்த்து வா.சா.ஆ.8 ஆக குறியீடு செய்யப்படுகிறது.
9. இந்நீதிமன்ற அசல் வழக்கு எண் 118/2013-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குரையின் நீதிமன்ற சான்றிட்ட நகல் வா.சா.ஆ.9 ஆக குறியீடு செய்யப்படுகிறது.
10. 18.12.2018 தேதியிட்ட இந்நீதிமன்ற அசல் வழக்கு எண் 118/2013-ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புரையின் நீதிமன்ற சான்றிட்ட நகல் வா.சா.ஆ.10 ஆக குறியீடு செய்யப்படுகிறது.

(வேண்டுகோளின் பெயரில் குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது).